

# விசுவாசமும், நீதிமானாக்கப்படுதல் மற்றும் நித்திய ஜீவன் ஆகியவற்றின் ஆசீர்வாதங்களும்

நீதிமானாக்கப்படுதல் (தேவனுடைய பார்வையில் சரியானவர் களாக்கப்படுதல்) மற்றும் நித்திய ஜீவன் ஆகியவை ஞானஸ்நானத்திற்கு அல்ல ஆனால், விசுவாசத்திற்கே உரித்தாக்கப்பட்டுள்ளன - இது சரியானதே. இதற்கு நேர் மாறாக, இரட்சிப்பு மற்றும் பாவமனிப்பு ஆகியவை ஞானஸ்நானம் மற்றும் விசுவாசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன - இதுவும் சரியே. நீதிமானாக்கப்படுதலும், நித்திய ஜீவனும் விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதைச் சார்ந்துள்ளன. பவுல் கொலோசெயருக்கு, “உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக் கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையை விட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப் பிர்களானால் அப்படியாகும்” (கொலோ. 1:21ஆ, 22) என்றெழுதினார். ஞானஸ்நானம் என்பது ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சியாக உள்ளது, ஆனால் விசுவாசம் என்பது நித்திய ஜீவனை அடைவதற்காக ஒருவர் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது.

விசுவாசத்தின் மூலமாகவே நித்திய ஜீவன் வருகிறதென்று போதிக்கும் வேத வசனப் பகுதிகள் ஒருமுறை விசுவாசம் என்று போதிப்பதில்லை. “விசுவாசித்தல்” (யோவா. 3:16, 36) என்பதற்கு கிரேக்க மொழியில் உள்ள சொல்லானது நிகழ்கால வினையெச்சமாக உள்ளது, இது ஒரு குறிப்பிட்ட வேளையில் நடைபெறும் ஒரு செயலையல்ல ஆனால் தொடர்ந்து நிகழ்கின்ற ஒரு செயலையே குறிப்பிடுகின்றது.<sup>1</sup>

ஒரு குறிப்பிட்ட கால வேளையில் விசுவாசிப்பவர்களுக்கல்ல, ஆனால் இயேசுவில் தொடர்ந்து விசுவாசம் கொண்டுள்ளவர்களுக்கே நித்திய ஜீவன் உண்டு என்று யோவான் 3:16 போதிக்கின்றது. நீதிமானாக்கப்படுதலுக்கும் இதுவே உண்மையாக உள்ளது: இது தொடர்ந்து கொண்டுள்ள விசுவாசத் தினால் விளைகின்றது. இதற்கு மறுபுறம், இரட்சிப்பு மற்றும் பாவமனிப்பைக் கொண்டுள்ள புதிய பிறப்பு என்பது ஒருமுறை நடக்கும் நிகழ்வாக உள்ளது. இது இயேசுவின் மன்னிக்கும் வல்லமையுள்ள இரத்தத்தின் மீது ஒருவர் கொண்டுள்ள விசுவாசமானது அவரை ஞானஸ்நானம் பெறத்

தூண்டும் பொழுது நடைபெறுகின்றது (யோவா. 3:5; ரோமர் 3:25; கொலோ. 2:12, 13). ஞானஸ்நானம் என்பது புதிய ஜீவனைத் தொடங்கி வைக்கின்ற புதுப்பிறப்பாக உள்ளது (ரோமர் 6:4), நாம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு விசுவாசத்தினால் இப்புதுப்பிறப்பில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.

---

#### குறிப்பு

<sup>1</sup>நிகழ்கால வினையெச்சம் என்பது “தொடர்ந்து நடைபெறும் செயலை” குறிக்கின்றது (C. F. D. Moule, *An Idiom Book of New Testament Greek*, 2d ed. [New York: Cambridge University Press, 1959], 99), மற்றும் இது நிகழ்கால முடிவுறாத வினைச் சொல்லைப் போலவே “காலமற்றதாகவும் நீண்டு நிலைபெறுவதாகவும்” உள்ளது (A. T. Robertson, *A Grammar of the Greek New Testament*, 4th ed. [Nashville: Broadman Press, 1923], 891).